அரசு ஊழியர்களின் சம்பளமும் படியும்

* 160 வினா.—திரு. டி. மார்டின் : மதிப்பிற்குரிய முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப் பாரா---

(அ) தமிழக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மறு பரிசீலனை செய்ய சம்பள கமிஷன் ஏற்படுத்தும் உத்தேசம் ஏதேனும் உண்டா ?

(இ) ஆம் எனில், எப்பொழுது ஏற்படுத்தப்படும் ?

மாண்புமிகு திரு. சி. என். அண்ணாதுரை : (அ) இல்லை.

(இ) இக்கேள்வி எழவில்லை.

*161 Q.—THIRU K. RAMAMOORTHY : Will the Hon. the Chief Minister be pleased to state whether there is any proposal to increase the City House Rent Allowance to the Government servants to be on a par with the Central Government servants?

மாண்புமிகு திரு. சி. என். அண்ணாதுரை : இச் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

*162 Q.—THIRU K. RAMAMOORTHY :
THIRU V. K. KOTHANDARAMAN : } Will the Hon. the Chief Minister be pleased to state whether the Government propose to increase the salary and other emoluments to its Non-Gazetted Government Officers this year?

THE HON. THIRU C. N. ANNADURAI : No.

*163 Q.—THIRU B. MAHADEVAN : Will the Hon. the Chief Minister be pleased to state :

(a) whether the Government have taken any steps to bring parity in the pay scales of the employees of the State and Central Governments; and

(b) if so, the details thereof?

மாண்புமிகு திரு. சி. என். அண்ணாதுரை : (அ) இல்லை.

(இ) இக்கேள்வி எழவில்லை.

THIRU T. MARTIN : Mr. Deputy Speaker, Sir, since the cost of living has gone up since the report of the previous Pay Commission, may I request the Hon. Chief Minister to state whether this Government will appoint a fresh Pay Commission at least in 1968?

THE HON. THIRU C. N. ANNADURAI : I have already stated that it is not the intention of the Government to appoint a fresh Pay Commission.

திரு. எஸ். ராமச்சந்திரன் : தலைவரவர்களே, மத்திய சர்க்காரின் கொள்கைகள்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பதாலும், மேலும் மத்திய சர்க்கார் தொடர்ந்து அதே கொள்கைகளைப் பின்